

2003 துக் 35 துரந துததீயாநு சமீகலவகன் சதகி துததூநதநதடு துததடீசாபல துதததல கிரமே
பதகல யடுதே தீடேச துதகலத துதகலதீய

(தூததீயாநு கமதன் லுபததலகன் னேர் தேதகன் சமலக தேததலகன் துரநததநதடு பமதகன் துததல தே.)

(த) மல தூததீயாலே துததடீசாபல சீலேதீகலதேதன் துததகர் தேத சீலீ தநுதன், 1964 மக்தகேர்நர் மச 30 தக தீத சீடு மல சூ லுமாலே சீபீரல தலசய கர்நத சகல தலசய கர் துததீ லதன், தேதகன் ரடுகல தலசய கர் துதததகீ லதன், சூ லுமாலே துததடீசாபல சீலேதீகலதேதல் லுதததநதா லதன், தீடுமல சூ லுமாலே தலசய கர்நத லதன்,மேதீதன் துதகலத கர்நத.

(தா) மல*/தததீ மாலே துததல சூ லுமாலே ததீதீகர்நத லதன், தேதகன் ரடுகல தலசய துதகர்நத லதன் துதகலத கர்நத.

மேதீ துதத சதததன் துததகர்நத மாலே லுசரீம துததீ துததல சததல லடுடு கமீதீரநதா துததலகலதன், துததலகலதன், சததல லுசதன், துதகலத கர் துதததடீ துததீ/தீதீதீரதீ தேதீ.*

.....
தூததீதீகர்நதே துதததத னேர் மலபடுதீதீ சததகலத

தல :
தீதீதல :
தீதல :

தரத மச தீத தீ மல துததீதீடு தீ துதததடீ துதத லுத/ தீதீதீரதீ துதத லுதீ.*

சாலதாந தீதீதீதலகர்நதலயாலே
னேர் தீதீதீரதீ கலமலசாரீசீதீரலயாலே தீதீதலய:
சாலதாந தீதீதீதலகர்நதலயாலே னேர்
தீதீதீரதீ கலமலசாரீசீதீரலயாலே துதததத.

தீதல : * (ததுதல துதலத கலமுச கசா தரீதத.)
அலுதலகடு பயன்பாட்டுக்கு
ததாடர்டு இல.

வீசேட வெளிப்புடுததுகைப்படிவம்
2003 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க
இந்திய வம்சாவழியினரான ஆட்களுக்குப் பிரசாவரிமை
வழங்கல்
(2 ஆம் பிரிவு)

(இந்திய கடலுச் சீட்டை அல்லது அதையொத்த வேறு ஆவணத்தைக் கொண்டுள்ள ஆட்களுக்கு ஏற்படையது)

(அ) நான் இந்தியப் பிரசாவரிமையைத் தன்னிச்சையாகப் பெற்றுக்கொண்டபோதிலும், 1964 ஒக்டோபர் 30 ஆம் திகதி தொடக்கம் வேறு எந்த நாட்டிலும் அன்றி, இலங்கையில் நிரந்தரமாக வசித்து வந்துள்ளேன் எனவும் வசிப்பவர் எனவும் இலங்கை பிரசாவரிமையைத் தன்னிச்சையாகக் கொள்ளுகிறேன் என்றும்/இலங்கையில் தொடந்தும் வசித்து வருவேன் எனவும், வெளிப்புடுத்துகிறேன்.

(ஆ) நான்* /பெயர் கலண்ட எனது பிள்ளை வேறு எந்த நாட்டிலுமின்றி இலங்கையில் வதிபவர் என வெளிப்புடுத்துகிறேன்.

மேற்புதாநத வரிபரங்கன் எனக்கு நன்கு தெரிந்தவரை உண்மையானவை எனப் பயபக்தியுடனும் விசவாசமாகவும் உண்மையாகவும் வெளிப்புடுத்தி
* உறுதிப்புடுத்துகிறேன் /சத்தியம் செய்கிறேன்.

.....
விண்ணப்பதாரரின் கையொப்பம்
அல்லது கைப் பெருவிரலடையாளம்

பெயர்:.....

முகவரி:.....

தே.அ.அ.இல:.....

(இருப்பின்)

திகதி:.....

என் முன்னிலையில்ஆம் ஆண்டு.....மாதம்

.....ஆம் நாளாகிய இன்று உறுதிப்படுத்தப்பட்டது/

*சத்தியம் செய்யப்பட்டது.

சமாதான நீதிவானின் அல்லது

சத்திய ஆணையாளரின் ஒப்பம்

சமாதான நீதிவானின்* அல்லது

சத்திய ஆணையாளரின் பெயரும், முகவரியும்:.....

திகதி:.....

*பொருத்தமற்றவற்றை வெட்டிவிடுக

For official use

Ref No :-

**SPECIAL FORM OF DECLARATION
UNDER SECTION 2 OF THE**

Grant of Citizenship to Persons of Indian Origin Act, No 35 of 2003

(Applicable only for persons holding indian passport of other Similar Document)

- (a) I declare that although I voluntarily acquired citizenship of India, I am and have been a permanent resident of Sri Lanka since October 30, 1964, and of no other country and hereby voluntarily acquired citizenship of Sri Lanka and continue to reside in Sri Lanka.
- (b) I declare that I am* /my child whose name is
a resident of Sri Lanka and of no other country.

I do solemnly, sincerely and truly declare and affirm* / swear that the foregoing particulars are, to the best of my knowledge true.

Signature or thumb impression of Applicant

Name :.....

Address :.....

Date :.....

*Affirmed/ sworn at.....this.....daybefore me.

Name And Address of the Justice of Peace*
or Commissioner for Oaths :

Signature of the Justice of the Peace* or
Commissioner for Oaths.

Date:.....

(*Delete whichever is inapplicable)